No job losses in India due to mobile biz exit: LG

Says can retain talent with its vast product range; maintains silence on plant closure

NANDANA JAMES Mumbai, April 5

South Korea's LG Electronics' decision to exit the competitive mobile phone sector will not lead to job losses in India as LG India has decided to internally absorb the employees involved in its mobile phone business unit, the company has clarified in a response to BusinessLine's queries.

However, the fate of its manufacturing plant in India is not known as the firm declined to comment on the matter. When asked about possible job losses, an LG India spokesperson told BusinessLine that it will be internally absorbing the employees involved in its mobile phone business unit. "With our strong legacy in India and a vast product portfolio spread across business verticals, we have ample opportunities to retain the talent, currently

working under the mobile division. As a company, we will internally absorb the employees, keeping in mind their core expertise," the spokesperson said.

Impact on Indian biz

LG's exit from the mobile phone business will have no major impact on its business in India as the company's market share in smartphones in the country accounts for less than one per cent, analysts tracking the sector told BusinessLine.

In India, LG had just a 0.15 per cent market share in smartphones in 2019 and 0.3 per cent in 2020, said Shilpi Jain, Research Analyst, Counterpoint Research. "LG's closure of its mobile business would not have much impact on its business in India as India was not one of their strategic markets for their smartbusiness."



In India, 85 per cent of the smartphone market is dominated by five players, four out of these being Chinese brands REUTERS

explained, as affirmed by other analysts.

"For LG, India was a veryinsignificant market for smartphones," said Anshul Gupta, senior research director at

Tough competition

In India, 85 per cent of the smartphone market is dominated by five players, with

Chinese brands, Upasana Joshi, Associate Research Manager, Client Devices, IDC India pointed out, adding that LG's launches in the smartphone segment cannot be compared to these players. The company also lagged in terms of its marketing activities, a far cry from the high decibel marketing pres-

ence of Chinese companies in

the space, she further stated.

In India, it faced cut-throat competition from Chinese brands in the mid-tier segment and Apple, Samsung and OnePlus in the premium segment, affirmed Jain. "Its share has been stagnant in the Indian market. Though it had access to great technology and products, it lacked a market strategy. Though it had a good chance in the premium market, the product portfolio was more focussed toward the North American and Latin American markets," Jain explained.

Globally, LG's smartphone business has been contributing negative EBITDA to its overall business, Gupta pointed out. The move to exit -- on a global level - must have been prompted by the pressure on market share, unit sales and margins; the lack of profitability of the smartphone business in the past 4-5 years; as well as the comnetition from Chinese brands, he explained.

North America and Latin America, which account for more than 80 per cent of its smartphone sales, said Jain.

Focus areas

LG's statement on Monday said: "LG's strategic decision to exit the incredibly competitive mobile phone sector will enable the company to focus resources in growth areas such as electric vehicle components. connected devices, smart homes, robotics, artificial intelligence and business-to-business tions, as well as platforms and services."

When asked how LG India will contribute to these areas, the company's spokesperson said: "Certainly, this is a difficult decision. However, LG's strategic decision to exit the incredibly competitive mobile phone sector will enable the company to focus resources in growth areas. We will continue to strengthen our product leadership across the consumer durable

warehouses covering over 3.1

million square feet of space.

Globally, India is a priority mar-

ket for DBS and as part of its

commitment, the company is

focussing on developing local

logistics capabilities to simplify

supply chain processes for cus-

tomers across verticals like

automotive, pharma, retail and

WazirX rolls out marketplace for 'non-fungible tokens'

Platform based on Blockchain will enable creators to sell and earn royalty

OUR BUREAU

Mumbai, April 5 Binance-owned cryptocurrency exchange WazirX has launched a marketplace for Non-Fungible Tokens (NFT), a move that will enable Indian creators to auction their digital assets over the Blockchain-based platform and earn

WazirX claims this is the first marketplace for NFT in the

This marketplace enables the exchange of digital assets and intellectual properties such as art pieces, audio files, videos and even tweets apart from other digital goods and services, the company said in a statement.

Nischal Shetty, Founder, WazirX, said: "Since our inception, we have been at the forefront of innovation and have empowered our customers with value-added offerings. The latest

What's your expansion plan?

Increasing footprint and ex-

panding service networks

across different markets are the

key focus areas for DBS in India

for 2021. To provide simplified

logistics solutions to custom-

ers, we plan to scale up our

warehousing facilities in tier-II

and tier-III cities this year. Fur-

ther, expansion of Global Flight

operations will be vital for us.

After introducing weekly

charters connecting India to

Frankfurt and Atlanta as well as

connecting Chennai to Munich

and Chicago, we plan to

strengthen operations with the

launch of the third direct ser-

vices connecting Delhi in 2021.

addition to the WazirX portfolio builds along the same lines. It will truly transform the market in our rapidly digitising world with a growing interest in NFT worldwideacross the globe.."

Cost of listing

WazirX will not charge its customers for listing NFTs on the platform. Since NFT builds on Blockchains that allow smart contracts, a 'gas fee' is paid to the miners in respective currencies. This cost is against the computer power used to verify the transactions.

WazirX is currently working towards nullifying this cost to make NFT minting cost-effective for artists and creators

India remains a priority market for DB Schenker: CEO

In February, DB Schenker (DBS),

connecting Chennai

Germany and the US.

the transport and logistics division of the €44.43-billion Deutsche Bahn Group, started a direct flight connecting Chennai with Munich and Chicago (wheels up-wheels down in less than 23 hours)—the first ever direct charter flight

Charter operations on the Chennai route is one-of-a-kind service in the logistics industry, says Vishal Sharma, CEO - Cluster India and

Indian Sub-Continent, DB

Schenker. The weekly flight operations initiative is the second offering by DBS in India, as part of the Global

Flight Operations Programme, Sharma told BusinessLine in an interview, Excerpts:

What is the difference between a charter service and a regular freight service?

Charter service is about leas-

ing a dedicated capacity on a particular route for longer term- example a oneyear weekly serviceregular freight service pertains to the commer-

A major reason why a customer opts for a charter service is because of the dedicated timeline for last -mile delivery and a specific route as it reduces the travel time of

cial capacity.

How was the demand for charter service in 2020?

Air charter volumes saw an uptick during the lockdown due to reduced passenger capacity and cancellations of cargo freighters.

DBS operated over 70 charter flights from India to various regions in over five months during the lockdown period to help the healthcare and pharma sectors, further keeping the supply chain resilient during the tough times.

Due to the reduction of passenger capacity to zero and scheduled cancellations of many cargo freighters, we initiated Global Flight operations and deployed weekly charters to support customers who are into manufacturing of per-

sonal protective and healthcare equipment.

How will air charter help companies?

The charter services allow companies not to restrict themselves to the available capacity that they get in regular freight; instead, they create capacity to suit the requirements of the industry. For example, pharma, electronics, automotive and textile are among the fastest growing industries and such creative alternatives like

sectors, providing cusseamless capa-

charters will encour-

age the growth of

city and advantage of meeting the last-mile delivery on time.

How important is India as a market for you globally? DBS has been operat-

ing in India for the past 25 vears with 35 office locanow tions

consumer, industrial, electronics and aerospace. DBS in India Increasing our footprint and expanding service networks across different markets in India are the key focus

areas for DBS in India for

VISHAL SHARMA CEO – Cluster India and Indian Sub-Continent,

Google wins Oracle copyright fight in US has a customer-base of over 1,800 across these sectors. BLOOMBERG

The US Supreme Court ruled that Alphabet Inc.'s Google didn't commit copyright infringement when it used Oracle Corp.'s programming code in the Android operating system, sparing Google from what could have been a

multibillion-dollar award. The 6-2 ruling marks a climax to a decade-old case that divided Silicon Valley. Oracle was seeking as much as \$9 billion.

The court said Google engaged in legitimate "fair use" when it put key aspects of Oracle's Java programming language in the Android operating system.

⁺ Juicy Chemistry to open retail experiential stores in key metros

Last month, the company raised \$6.3 million in Series A funding

NARAYANAN V

Chennai, April 5 Juicy Chemistry, a Coimbatore-based organic skin and personal-care brand, is planning to open 8-10 retail experiential stores in key metros across India to strengthen its presence in offline retail market besides ramping up its online exports to newer geographies across the world.

Currently, 95 percent of Juicy Chemistry's sales happen through online channels, out of which 80 per cent comes from its own D2C portal while the remaining revenue comes through ecommerce platforms like Amazon, Nykaa, Purplle among others.

The company is planning to



Pritesh Asher and Megha Pritesh Asher of Juicy Chemistry

open offline stores in its key markets such as Chennai, Mumbai, Delhi, Kolkata, Hyderabad, Bengaluru and Pune.

Fund raise

Last month, the company raised \$6.3 million in its Series A funding round led by Belgium-based investment firm

Tirupati Agri Trade plans to

Verlinvest. According to Pritesh Asher, Co-founder of Juicy Chemistry, the company intends to use the capital for the rapid expansion of its thriving e-commerce platform and omni channel distribution capabilities, to reach new and existing geographies, and brand building efforts.

Mahindra stated. This collabinto an agreement with Nethoration is in consideration of erlands-based Blockchain the Office of the Comptroller of Currency (OCC) announce-

ment allowing federally

chartered US banks to use

stablecoins for standard

providing auditability and en-

security,

OUR BUREAU

Tech Mahindra has entered technology application incubator Quantoz to launch 'Stablecoin-As-A-Service' solution blockchain global banks and financial institutions.

The usage of Stablecoins as a payment mechanism has significant potential to reduce transaction costs and processing time, while

Parag Bhise is

OUR BUREAU

New Delhi, April 5

the new CEO of

Nucleus Software

Nucleus Software, that

provides lending and trans-

action banking products to

financial firms, on Monday

said it has appointed Parag

Bhise as the Chief Executive

He succeeds the outgoing CEO, RP Singh, who retired

after a career spanning 35

years with Nucleus Software.

The appointment is effective

"Parag Bhise has been an

effective change manager at

Nucleus Software for over 31

years now. He embodies our

promise of providing tech

superiority, product innova-

tion and continuity to our

customers, most of them be-

ing the who's who of the in-

dustry," Vishnu R Dusad,

Managing Director, Nucleus

banking functions like payments and transactions. **Lower transaction costs** "The recent OCC announce-

ment promoting the use of stablecoins for the settlement

TechM, Quantoz tie up for blockchain solution of financial transactions by banks will spur demand and drive innovation in global payments. Tech Mahindra's strategic collaboration with Quantoz will enable lower transaction processing costs, bring-in military-grade security and drive faster settlements. Banks can benefit significantly from stablecoins as they will help them compete with Fintech," said Rajesh Dhuddu, Blockchain and Cybersecurity Practice Leader at Tech Mahindra.



THE UNITED NILGIRI TEA ESTATES COMPANY LIMITED

(A member of the Amalgamations Group)
Registered Office: No. 3, Savithri Shanmugam Road, Race Course, Coimbatore - 641 018 No. 3, Savium Johann Noad, Nace Course, Collisianos 941 of 16 E-mail: headoffice@chamrajtea.com Website: www.unitednilgiritea.com CIN: L01132TZ1922PLC000234 Phone: (0422) 2220566 / 2220125

[For transfer of equity shares of the Company to Investor Education and Protection

The notice is published pursuant to provisions of the Investor Education and Protection Func Authority (Accounting, Audit, Transfer & Refund) Rules, 2016 ("the Rules") as amended fron time to time. The Rules, interalia, contain provisions for transfer of shares in respect of dividence has not been claimed by the shareholder for seven consecutive years or more to IEPI

Shareholders are requested to note that in respect of interim dividend declared in April 2014, if the dividend is not claimed on or before 1st May, 2021, those equity shares in respect of which dividend remains unclaimed, including all benefits accruing on such shares, shall be transferred to IEPF Authority as per timelines and procedure prescribed in the Rules, without giving any further notice to the shareholder and no liability shall lie against the company in respect of equity

The Company will communicate to the concerned shareholders individually whose shares are liable to be transferred to the IEPF Authority under the said Rules for taking appropriate action in compliance with the said Rules.

The Company has also updated the details of such shareholders and shares due for transfer to the IEPF Authority on its website at www.unitednilgiritea.com. Shareholders are requested to verify the details of unclaimed dividends and the shares liable to be transferred to the IEPF Authority on the Company's web-site under "Corporate" at www.unitednilgiritea.com.

Shareholders may note that both the unclaimed dividend and corresponding shares transferred to the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.

In case the shareholders have any queries or need any further information / darification on the subject matter of the Rules, they may contact the Company Secretary, The United Nilgiri Tea Estates Company Limited., No 3, Savithri Shanmugam Road, Race Course, Colimbatore – 641 018 (or) the Company's Registrar and Share Transfer Agent, M/s. Integrated Registry Management Services Private Limited, "Kences Towers" No 1, Ramakrishna Street North Usman Road, T. Nagar, Chennai – 600 017 e-mail : corpserv@integrated.com phone (044) 28140801. Please ensure to provide following details in all your communication: (1) Name of the Company (2) Folio No or DP Id and Client Id (3) Name of the shareholder (4) Contact Phone (5) Valid E-mail Id. Also please provide self-attested KYC document of the shareholder like PAN, cancelled cheque leaf and latest utility bill as address proof.

For The United Nilgiri Tea Estates Company Limited R.V.SRIDHARAN

Place: Coimbatore Date: 01.04.2021

Company Secretary & Compliance Officer



Software said.

Stop Corona (i) Wash Your Hands, (ii) Wear Mask, (iii) Maintain Social Distance

DELHI JAL BOARD: GOVT. OF NCT OF DELHI OFFICE OF THE EXECUTIVE ENGINEER(EAP)-I ROOM NO.501, VARUNALAYA PHASE-I, KAROL BAGH, **NEW DELHI-110005**

WATER SUPPLY & SEWERAGE NETWORK IMPROVEMENT WITH LONG TERM O&M DJB is in the process of engaging contractor for providing 24x7 Water Supply & Sewerage Network Improvement with

Consultative meeting will be held on 9/4/2021 at 11:00 AM at Auditorium, DJB (Head Office), Varunalaya, phase-2, karo The firms who are unable to attend the meeting may contact at email: eeeap1.djb@gmail.com. The draft bid docume

shall be shared with them and they may send their inputs through email. Executive Engineer (EAP)-I



IDFC FIRST Bank Limited

CIN: L65110TN2014PLC097792

Email: bank.info@idfcfirstbank.com; Website: www.idfcfirstbank.com Regd. Office: KRM Tower, 7th Floor, No. 1, Harrington Road, Chetpet, Chennai - 600 031 Tel: +91 44 4564 4000 Fax: +91 44 4564 4022

Corp. Office: Naman Chambers, C-32, G-Block, Bandra - Kurla Complex, Bandra (East), Mumbai - 400 05 Tel: +91 22 7132 5500 Fax: +91 22 2654 0354

NOTICE

(For attention of Equity Shareholders of the Bank) Sub: Transfer of Equity Shares of the Bank to Investor Education and Protection Fund (IEPF) Authority

Shareholders are hereby informed that pursuant to the applicable provisions of the Companies Act, 2013 read with Investor Education and Protection Fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2019 ('the Rules') as amended from time to time (collectively referred to as 'the Rules'), the Final Dividend declared for the FY 2013-14 by erstwhile Capital First Limited (now amalgamated with IDFC FIRST Bank), which remained unclaimed or unpaid for a period of seven years will be credited to the IEPF. The corresponding shares, in respect of which dividend remains unclaimed or unpaid for seven consecutive years will also be transferred to the IEPF Account established by the Central Government.

The Bank has sent individual notices to all the concerned shareholders whose shares are liable to be transferred to IEPF as per the aforesaid rules, full details of such shareholders is made available on the Bank's website at www.idfcfirstbank.com. Shareholders are requested to refer to the web link https://www.idfcfirstbank.com/Investorrelation/unclaimed-dividend-shares-details.html to verify the details of unclaimed dividends and the shares liable to be transferred to IEPF

Shareholders may note that both the unclaimed dividend and the shares transferred to IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back by them from IEPF Authority after following the procedure prescribed under the Rules. In this connection please note the following:

a. In case of shares held in physical form: Duplicate share certificate(s) will be issued in lieu of the Original share certificate(s) for converting the said shares into demat form and transferring to the Demat Account of the IEPF Authority. The original share certificate(s) which stand registered in your name and held by you will stand automatically cancelled and be deemed non-negotiable

o. In case of shares held in Demat form: The Bank would be informing respective Depository by way of corporate action or such other mode as may be prescribed by the Ministry of Corporate Affairs for transfer of such shares from your account in favour of the IEPF Authority, who would execute the transfer of the same in favour of the

The shareholders may further note that the details uploaded by the Bank on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of the duplicate share certificate(s) by the Bank for the purpose of transfer of shares to IEPF Authority pursuant to the Rules.

In case the Bank does not receive any communication from the concerned shareholders on or before July 14, 2021 or such other date as may be extended, the Bank shall, with a view to complying with the requirements set out in the Rules, transfer the shares to IEPF Authority without further notice in accordance with the requirement of said Rules. Please note that no claim shall lie against the Bank in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules. Please note that, upon such transfer, shareholders can claim the transferred shares along with dividends from the IEPF, for

which details are available at www.iepf.gov.in. In case the shareholders have any queries on the subject matter and the Rules, they may contact the Registrar and Transfer Agents at KFin Technologies Private Limited (formerly 'Karvy Fintech Private Limited') (Unit: IDFC FIRST Bank Limited), Selenium Tower B, Plot 31-32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032, India; Tel: +91 40 6716 2222; Fax: +91 40 2342 0814; Email: einward.ris@kfintech.com

For IDFC FIRST Bank Limited

Satish Gaikwad

Place: Mumbai Date: April 05, 2021

Head - Legal & Company Secretary

SHOBHA ROY Kolkata, April 5

Kolkata-based Tirupati Agri Trade, which started its journey as a rice trading company seven years ago, is planning to come out with an IPO in fiscal year 2022, according to the

Company looking

to raise ₹40-50 cr

The quantum of fund raising will depend on the valuation which will be decided by the investment bankers, but we are looking to raise around ₹40-50 crore," Agarwal told

ing to make its mark as an

FMCG company in the foods

Tirupati Agri Trade is also looking to make its mark as an FMCG company in the foods space

hit the IPO market in FY22 CEO of the firm, Suraj

> BusinessLine. The company is also look-

brand 'Food Villa'. Tirupati Agri Trade launched tea under its 'Food Villa' brand around seven months ago and has tied up with the Asian Tea Company for sourcing Assam tea. The company also launched unpolished pulses under the consumer segment two months ago. The segment currently has around eight variety of pulses, with the firm planning to to scale it up.

space with a diverse product

basket across segments in-

cluding beverages, pulses,

spices, among others. Tirupati

Agri Trade, which sells over 75

SKUs of rice including Bas-

mati, Gobindo Bhog, etc, has

launched a separate vertical

for other products under the

The firm will also be launching a range of spices under the 'Food Villa' brand next month.

Email:- eeeap1.djb@gmail.com CONSULTATIVE MEETING WITH PROSPECTIVE BIDDERS

with the prospective bidders.

ISSUED BY P.R.O.(WATER)

மும்பையில் 30-ந்தேதி வரை பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு

ஊரடங்கை தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரமாக குறைந்தது

மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 பேருக்கு கூடக்கூடாது உத்தரவிடப்பட்டு உள்ளது.

அங்கு இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டகை ஞாயிற்றுக்கிழமை அன்று 57,074 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அது 10 ஆயிரம் குறைந்து 47,288 பேர் பாதிக்கப்பட்டனர்.

. இந்தியாவில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து உச்சபச்சமாக மகாராஷ்டி ராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 57,074 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இதுவரை மகாஷ்டிராவில் கொரோனா வைரசுக்கு மொத்தம் 30,57,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்படு**த்**த இரவு பாவலை நேரத்தில் ஊரடங்கு, பகல் கட்டுப்பாடுகள் மற்றும் இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் இரவு ஊரடங்கில் 5 பேருக்கு

நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமகி

கார்த்திக் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்து வ ம னை யி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக், கடந்த 2 வாரத்துக்கு முன்பு மூச்சுத்திணறல் மருத்துவமனையில் காரணமாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணா தி.(்டி.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவ ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கம்பெனிகள்

மற்றும்

சட்டம்

அவ்வப்போது

IDFC FIRST

பொருந்தக்கூடிய

முதலீட்டாளர்

விதிகள்

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்

CIN: L65110TN2014PLC097792 மின்னஞசல்: bank.info@idfofirstbank.com இணையதளம்: www.idfofirstbank.com பதிவு அலுவலகம்: கேஆர்எம் டவர், 7வது தளம், எண். 1, ஹாரிங்டன் சோடு, சேத்துப்பட்டு, சென்னை—600 031, போன்: +914 44 564 4000 பேக்ஸ்: +914 4 4564 402 கார்பொரேட் அலுவலகம்: நாமன் சேம்பர்ஸ், C–32, G–பிளாக், பந்த்ரா—குர்லா காம்ப்ளக்ஸ்,

பந்த்ரா (கிழக்கு), மும்பை—400 051, போன் : +91 22 7132 5500 பேக்ஸ் : +91 22 2654 0354

அறிவிப்பு

(வங்கியின் ஈக்விடி பங்குதாரர்களின் கவனத்திற்கு)

பொருள்: முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF)

தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும்ப அளித்தல்) விதிகள் 2019–('விதிகள்')ன்படி (''கூட்டாக ''விதிகள்'' என்று குறிப்பிடப்படும்)

முந்தைய கேபிடல் பா்ஸ்ட் லிமிடெட் (இப்போது ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க்

லிமிடெட்–உடன் இணைக்கப்பட்டுள்ளது) 2013**–14 நிதியாண்டில்** அறிவித்த

இறுதி ஈவுத்தொகை, ஏழு ஆண்டு காலத்திற்கு உரிமை கோரப்படாமலோ

அல்லது செலுத்தப்படாமலோ இருப்பது ஐஇபிஎப் கணக்கில் வரவ

வைக்கப்படும் என்று பங்குதாராகளுக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது

தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உரிமை கோரப்படாத

அல்லது செலுத்தப்படாத ஈவுத்தொகை உடைய அனைத்து பங்குகளும்

மேற்கூறிய விதிகளின்படி யாருடைய பங்குகள் ஐஇபிஎப்–க்கு மாற்றப்பட

உள்ளது என்பது குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதார் களுக்கும் வங்கி தனிப்பட்ட முறையில் அறிவிப்புகளை அனுப்பியுள்ளது,

அத்தகைய பங்குதாராகளின் முழு விவரங்களும் வங்கியின் இணையதளம்

vww.idfcfirstbank.com—இல் உள்ளது. ஐஇபிஎப் ஆணையத்திற்கு மாற்றப்பட

உள்ள பங்குகள் மற்றும் உரிமை கோர்ப்படாத ஈவுத்தொகை பற்றிய விவரங்

களை https://www.idfcfirstbank.com/Investor-relation/unclaimed-dividend-shares-

details htmlல் பார்வையிடுமாறு பங்குகாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

ஐஇபிஎப் ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ள பங்குகள் மீது சேர்ந்துள்ள

அனைத்து பலன்கள் உள்பட உள்ள பங்குகள் மற்றும் உரிமை கோரப்படாத

ு. ஈவுத்தொகை ஆகியவற்றை கீழ்க்கண்ட விதிகளில் கண்டுள்ள நடைமுறை

களை பின்பற்றி ஐஇபிஎப் ஆணையத்திடமிருந்து திரும்பக் கோரி பெறலாம்

a**. பங்குகள் காகித வடிவில் இருந்தால்:** மேற்சொன்ன பங்குகளை டீமெப்

வடிவமாக மாற்றுவதற்கும், ஐஇபிஎப் ஆணையத்தின் டீமெட் கணக்கிற்கு

மாற்றுவதற்கும[்] அசல் பங்கு சான்றிதழ்களுக்கு பதிலாக நகல் பங்கு

சான்றிதழ்கள் வழங்கப்படும். உங்கள் பெயரில் பகிவ செய்யப்பட்ட மற்றும் நீங்கள் வைத்திருக்கும் அசல் பங்கு சான்றிதழ்கள் தானாகவே ரத்தாகிவிடும்

b**. பங்குகள் டீமெட் வடிவில் இருந்தால் :** ஐஇபிஎப் ஆணையத்தின் பெயரில்

உங்கள் கணக்கில் இருந்து அத்தகைய பங்குகளை மாற்றுவதற்காக பெருநிறுவன விவகார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பெருநிறுவன நடவடிக்கை அல்லது வேறு முறை மூலம் அந்தந்த டெபாசிட்டரியிடம் வங்கி

தெரிவிக்கும், அவர் அதை ஐஇபிஎப் ஆணையத்தின் பெயரில் மாற்றுவதை

விதிகளின்படி ஐஇபிஎப் ஆணையத்திற்கு பங்குகளை மாற்ற, வங்கியினா

வழங்கப்படும் நகல் பங்கு சான்றிதழ் விஷயத்தில், இணைய தளத்தில் வங்கியினால் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் போதிய அறிவிப்பாக

நீட்டிக்கப்பட்டுள்ள இதர தேதியன்று சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து எந்தவித தகவலும் பெறப்படாதபட்சத்தில், மேற்சொன்ன விதிகளின்பம . மேலும் எந்தவித அறிவிப்பும் இன்றி விதிகளின் தேவைக்கேற்ப ஐஇபிஎப்

மேற்சொன்ன விதிகளின்படி, ஐஇபிஎப்—க்கு பங்குகள் மற்றும் உரின கோரப்படாத ஈவுத்தொகையை மாற்றப்பட்ட பின் வங்கியிடம் எந்தவித கோரிக்கையும் வைக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

அவ்வாறு மாற்றப்பட்டுவிட்டால், ஐஇபிஎப்–பிலிருந்து பங்குகள் மற்றும்

ஈவுத்தொகையை பங்குதாரர்கள் கோரி பெறலாம் என்பதை கவனத்தில்

பங்குதாரர்களுக்கு மேற்கண்ட விஷயம் மற்றும் விதிகளில் ஏதாவது சந்தேகப்

இருப்பின் அது குறித்து பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள். **கேபின்**

டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் 'கார்வி பின்டெக் பிரைவேட்

லிமிடெட்') (யூனிட்: ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க் லிமிடெட்), செலினியம்

_வர் B, மனை 31 – 32, `நிதி மாவட்டம், நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி

மண்டல், ஐதராபாத்—500 032, **இந்தியா**, Tel: +91 40 6716 2222; **Fa**x: +91 40

தேதி: ஏப்ரல் 05, 2021 தலைவர்–சட்டம் மற்றும் கம்பெனி செயலாள

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டுக்காக

சதிஷ் கெய்க்வா

2342 0814; Email: einward.ris@kfintech.com அவர்களை அணுகலாம்

கொள்ள வேண்டும். அதற்கான விவரங்கள் www.iepf.gov.in.ல் உள்ளது.

கருதப்படும் என்பதை பங்குதாரர்கள் மேலும் கவனத்தில்

ஜூலை 14, 2021 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ

என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக பின்வருவதைக் கவனத்தில் கொள்ளவும்:

எனவே வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.

ஆணையத்திற்கு பங்குகளை வங்கி மாற்றும்.

இடம்: மும்பை

ு. மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள ஐஇபிஎப் கணக்கிற்கு மாற்றப்படும்.

திருத்தப்பட்ட

பாதுகாப்பு நிதி (ஐஇபிஎப்) ஆணையம் (கணக்கியல்

2013**ன்**

கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி ந்

இந்தநிலையில் பகல் நேரத்திலும் இந்த 144 தடையை அரசு நீடித்துள்ளது. இதையடுத்து மும்பை போலீசார் பகல் நேரத்திற்கும் பொருந்தும் வகையில் 144 தடை தொடர்பான உத்தரவை நேற்று வெளியிட்டனர். அதன்படி பொது இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த தடை உத்தரவு வருகிற 30 தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு, பகல் என நாள் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என்பதால் யாரும் வெளியே வர அனுமதி இல்லை.

கோர்ட் கட்டணத்தை உயர்த்தியதை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஏப்.6– வழக்கு தொடர்வதற்கு செலுத்த வேண்டிய கோர்ட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் ஐகோர்ட் என்று சென்னை உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச<u>்</u> டாஸ்மாக் ஊழியரான கே.வசந்த், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழக அரசு கடந்த 2017–ம் ஆண்டு கோர்ட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அரசுக்கு எதிராக தொடரப்படும், ரிட் வழக்குக்கு முன்பு ரூ.200 ஆக இருந்த கோர்ட் ரூ.ஆயிரமாக கட்டண**த்**தை உயர்த்தியுள்ளது.

அதேபோல், ரிட் மேல்முறையீட்டு செய்வதற்கான வழக்கு தாக்கல் கட்டணத்தை ரூ.200ல் இருந்து ஆயிரமாக உயர்த்தியுள்ளது. தமிழகத்தில்தான் கோர்ட் கட்டணம் அதிகமாக உள்ளது. பழைய கட்டணத்தையே வசூலிக்க ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு வேண்டும்' உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் 'கோர்ட் செய்த பதில் மனுவில், கட்டணத்தை உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த ரிட், ரிட் அப்பீல் வழக்குகளைத்

செலுத்தவேண்டிய கட்டணத்தை அதிகரித்தாலும், வேறு சில வழக்குகளை தாக்கல் செய்ய கட்டணங்களை செலுத்தவேண்டிய குறைத்துள்ளது. கட்டணத்தை செய்தால், உயர்க்கியகை ரத்து வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் கோர்ட் தலையிட முடியாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு இந்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி முன்பு செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கே.எம்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பு பதில்மனுவை படித்துப்பார்த்த நீதிபதிகள், 'வழக்குகளை தாக்கல் செய்ய செலுத்தவேண்டிய கோர்ட் கட்டணத்தை அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இது முடிவு என்று அரசு கூறுவதால், இதுகுறித்து நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், இந்த கட்டண உயர்வை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து அரசு முடிவு எடுப்பதற்கு வசதியாக, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28– கமிட்டி, ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்' என உத்தரவிட்டனர்.

WORLD AUTISM April 2nd 2021

One Hour SEMINAR on AUTISM (4-4-2021 - Sunday)

WHO NEED..

Is your child suffering from

- Lack of concentration
- Eve to eve contact
- Slow learning - Misbehaviour in social environment
- Speech disorders - Eye power variation
- Delayed developmental growth
- How to handle adolescent child

SEMINAR INCLUDES

- Specific Manual Therapy - Exercises & Group Activities
- Group Discussions with Parents
- Individual Consultation for kids

Call for Registration +91 90940 44422

Date 4.04.2021 (Sunday) Timing 10.00 am, to 1.00 pm. (Refreshments will be provided)

Registration Fees Rs.299/-

Resource Person Dr. P.Uma Maheswari (Certified & Experienced

Pioneer Over Two Decades -Manual Therapy and Medical Fitness)

Venue No.55, Chowdry Nagar Main Road, Valasaravakkam, Chennai - 600 087

	SHRIRAM TRANSPORT FINANCE CO LTD VELACHERY BRANCH VEHICLE FOR SALE						
S.NO.	VEH.NO.	MODEL	MAKE				
1.	TN22DK 4708	BOLERO ZLX BS4 DIESEL 7 SEATER	2018				
2.	TN22CH 8136	TVS AUTO KING PETROL-P	2012				
3.	TN90A 9165	MAHINDRA TRUXO31 FBT	2016				

கலிபோர்னியா சாப்ட்வேர் கம்பெனி லிமிடெட் CIN- L72300TN1992PLC022135 பதிவு அலுவலகம்: ஒர்க்ப்ளோ, கிரீட்டா டவர்ஸ், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பெருங்குடி, OMR பேஸ் 1, சென்னை - 600 096 பெருங்குடி, OMR பேஸ் 1, சென்னை - 600 096 மின்னஞ்சல்: investor@calsoftgroup.com

CONTACT - 9566911988

அறிவிப்பு
செக்யூரிடீஸ் அண்ட் எக்ஸ்சேஞ் போர்டு ஆஃப் இந்தியா (பட்டியலிடல் கட்டுப்பாடுகள் மற்றும் தேவைகள்) விதிகள் 2015-ன் விதிமுறை 47 -ன் கீழ் அறிவிப்பு இதனை தொடர்ந்து செக்யூரிடீஸ் அண்ட் எக்ஸ்சேஞ் போர்டு ஆஃப் இந்தியா (பட்டியலிடல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) 2015 விதி 33-ன் படி இதர அலுவல்களுக்கு இடையே 31 மார்ச் 2021 ல் முடிந்த காலாண்டு மற்றும் முழு ஆண்டிற்கான (தனித்துள்ள மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட), இந்நிறுவனத்தின் தணிக்கையான நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து, ஒப்புதல் அளித்து பதிவு செய்ய கலிபோர்னியா சாப்ட்வேர் கம்பெனி லிமிடெட் - ன் இயக்குணர்கள் குழுவின் கூட்டம் 12 ஏப்ரல் 2021 திங்கட்கிழமை அன்று கம்பெனியின் பதிவு அலுவலகமான ஒர்க்பீளா, கிரீட்டா டவர்ஸ், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பெருங்குடி, OMR பேஸ் 1, சென்னை - 600 096 நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. அறிவிப்ப

இயக்குநர் குழுமம் ஆணைப்படி கலிபோர்னியா சாப்ட்வேர் கம்பெனி லிமிடெட்-க்காக தேதி:02.04.2021 இடம்: செள்ளை Dr.வாசுதேவன் மகாலி

தலைமை செயல் அதிகாரி & நிர்வாக இயக்குந ற்ப்பு: பங்குதாரர்கள் எங்களது பதிவாளர் மற்றும் பங்கு மாற்றும் முகவர், M/s.இண்டகிரேட்டட் ரிஜிஸ்ட்ரி மேனேஜ்மென்ட சாவீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது தளம், கென்சஸ் டவர், 1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நன், சென்னை-600017 என்ற முகவரியில் நிறுவனம் அனுப்பிய அனைத்து குதந்களையும் உடனடியாகப் பெறுவதை உறுதிசெய்ய, முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

िष्ट्रधाराजीमा धाराजा துணைச்செயலாளர் Св.ஜி.முத்துவெங்கடேஷ்வரன்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை, ஏப்.6-போவை ஜெயலலிதா துணைச்செயலாளராக கே.ஜி. முத்து வெங்கடேஷ் வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுசம்பந்தமாக அண்ணா ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க. முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது**:**–

அண்ணா தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா போவை பொறுப்பில் முத்துவெங்கடேஷ்வரன் (குண்டடம், திருப்பூர் மாநகர் மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வம், இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.

பொது அறிவிப்பு

தொல்லிரிக்குக்கு இடையூறுகள் மற்றும் உரிமை கோரல்கள் இன்றியும் மற்றும் எனது கட்சிக்காரர்களுக்கு உடைமைகளை டெலிவரி செய்வதற்காக விற்க/ மாற்ற ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேஷன் அதாவது அதன்

்படல்கப்படி பாற்ற ஆல் இந்தியா ஜுல்லபட்ட பவுண்டேஷன் அதாவது அதன் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் எனது கட்சிக்காரர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன வளாகத்தில் எந்த

ஒரு நபருக்கேனும் இதாவது உரிமை கோரல், உரிமை இருப்பின் மற்றும் அந்த பங்குகளை விற்பனை, பரிசு

பராமரிப்பு, உடைமை, அனுபவிக்குப்

உரிமை, கூட்டு, ஒப்பந்தம் அல்லது வேறு ஏதேனும் இருப்பின் அது குறித்து கீழ்க்கையொப்பமிடப்பட்ட

குறத்து கழக்கையாப்பமடப்பட்ட வழக்கறிஞருக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எழுதப்பட வேண்டும், அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில் எந்தவொரு கேரிக்கையையும்

முடிக்கப்படும். எதேனும் உரிமை கோரல் இருந்தால் அது தள்ளுபடி செய்யப்பட்டதாக கருதப்படும். வளாகங்கள் மற்றும் பங்குகள் பற்றிய விவரம் 250.93 சதுர மீட்டருக்கு சமமான 2700 சதுர அடியில் உள்ள வணிக வளாகங்கள், நிர்மல் கட்டிடம் என்று அழைக்கப்படும் கட்டிடத்தின் பி-

மும்பை 400 021, பெயட டி.வி.ஷன் கொடாஸ்ட்ரல் சர்வே எண் 1919ஐக் கொண்ட மனை, பங்குச் சான்றிதழ் எண் 210, பங்கு எண்கள் 5570 முதல் 5839 வரை (இரண்டும்

B.Com. M.A. LL.B.,

பாங்குபவர்களுக்கான வழக்கறிஞர்

கடை எண். 4, 526, ராமா குதிர் 33வது சாலை கர் (மேற்கு) மும்பை 400 052. மொபைல் # +919867587644

பின்னஞ்சல்: riyaz1971@rediffmail.com

IN THE COURT OF XXI ASSISTANT CITY CIVIL
COURT, ALLIKULAM COURT CAMPUS ATCHENNAL

J.Kamal Chand Chhajer..Plaintiff
Vs

Please take notice that the Hon'ble XXI Assistant City Civil

Chennai. Ordered notice to the

Defendant in the above said case

in OS.5935 of 2018 through the

paper publication in the daily

newspaper and the case was posted on 20/04/2021.

Please take notice that you shall

either to appear in person or otherwise through an advocate

duly authorized to appear on behalf of on the date of HEARING

ON 20/04/2021 AT 10:00 A M

Before the XXI Assistant City Civi

Court Allikulam court campus At

Chennai. Failing which, in your absence the case will be heard

and you would be set exparte.

Dated at Chennai on This 20th
day of March, 2021.

In the court of XV Additional

City Civil Judge,Chennai O.S. No 4890/20

Vs

Koyambadeu Chennai-600 107

In the above suit filed by the plaintiff, the Honourable XV Additional city civil court, Chennai

has ordered summons to you by

issue of paper publication .The case has been posted to 27-4-2021.Kindly enter appearance on the day at 10.30 AM in the said court failing which the matter will

Before the Court of VI Asst City Civil Judge, Chennai O.S. No 7547 \2012

Represented by its Branch Manager, Velachery ...Plaintiff

Vs 1.John Wesley
2.. D.Athisayaraj ...Defendants

Kamarajapuram, Chennai-73

The above plaintiff has filed a suit against you for the recovery of a sum of rupees 1,82,558.77 with subsequent interest and costs.

The suit summons is issued to

you by paper publication as the summons send to you by post and court returned unserved. The case

make it convenient to attend the above court at 10.30 AM on the

date failing which the matter will be

decided in your absence.

coming on 26-4-2021.Kindly

V.Jayanandakumar,

V.Jayanandakumar

be decided in your absence.

Syndicate Bank

Represented by its

Mr.John Wesly, 106, Velachery Road,

Canara Bank

G. Devanand

Represented by its Branch Manager

D1 G.Devanand, S/o Gopal,

No 6,B3 Block, SAFGAMES Village,

R.SHANKAR, M.Com, B.L., Counsel for Plaintiff

Plaintiff

...Defendant

..Defendant

V.P.Rajendran

V.P.Rajendran

Chennai-600 106.

No 12 Panchaliamman

தத்தில் பெற்றில் இருந்தில் பெற்றில் இரு. 5 ஏப்ரல் 2021 தேதியிட்டது **திரு. ஷோயப் I. மேமன்**

வது மாடி, 241/242, பேக்பே விங் 7 வது மாடி, 241/242, ரிக்ளமேஷன், நாரிமன் பாயிண்ட், மும்பை 400 021, போர்ட் டிவிஷன் * " ாஸ்டால் சர்வே எண் 1919ஐக்

முடிக்கப்படும்.

ஏதேனும் உரியை

யும் பங்கு கட்சிக்காராகளுக்கு உயங்கள் மற்றும்

புதுச்சேரியில் அரசு ஆணைகள் தமிழில் வெளியிட நடவழக்கை

கவா்னா் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

புதுச்சேரி, ஏப். 6– புதுச்சேரியில், அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் ஜெகஜீவன் ராமின். பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி கவர்னர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், லாசுபேட்டையில் உள்ள ஜெகஜீவன் உருவச்சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, புதுச்சேரியின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், தாகூர் கலைக் கல்லூரியில் உள்ள மொழியியல் மற்றும் கலை நிறுவனத்தை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

புகழ்பெற்ற மொழியியல்

நிறுவனம் தமிழ் மொழிக்கு நிறைய தொண்டு புரிந்துள்ளது. இங்கு பல வெளிநாட்டவர்கள் வந்து தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பல அரிய ஆராய்ச்சி நூல்கள் இங்கு உள்ளன. அவைகளை உலகம் அறிய மின்னணு நூல்களாக கொண்டுவர மேற்கொள்ளப்படும். முயற்சிகள் இதன் கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோரிக்கையை மேலும், ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்க<u>ை</u> மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலிவடைந்த தமிழ் கலைஞர்களுக்கு உதவி புரியவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், அவர்களை தமிழ் புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களின் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்

நிறுவனமான ன்று துறை செயலாளரை, தமிழிசை கலை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

П muthoot

முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்

் பதிவு அலுவலகம்: டிசி எண். 14/2074-7, முத்தூட் சென்டர், புன்னேன் ரோடு, திருவனந்தபுரம் 695 034. கார்ப்படேட் அலுவலகம்: 12/ஏ 01, 13வது தளம், பரினீ கிரசன்ஜோ, மனை எண். சி 38 மற்றும் சி 39, பந்தரா குர்லா காம்ப்ளக்ஸ்-ஜி பிளாக் (கிழக்கு), மும்பை 400 051.

டிமாண்ட் நோட்டீஸ் கடவீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடவீட்டுச் செ பிரிவு 13 (2) மற்றும் கடவீட்டு சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 3ன் கீழ் அறிவிப்பு

டி நடிய கடன் இரு மாற்று கடன் இரு இதான உருமை அமலாகக்க) வத்தகள் 2002ன் வது 3ன கழு அறிவிப்பு கடனிட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் கட்டும் 2002, பிரிவு 13 (12) மற்றும் கடனீட்டுக் சொத்து மீதான உரிமை அமலாக்கச் கட்டம் 2002, பிரிவு 13 (12) மற்றும் கடனீட்டு சொத்து மீதான உரிமை அமலாக்கச் விதிகள் 2002ன் விதி 3ன் கீழ், கீழ்க்கையொப்பமிட்டுள்ள முத்துட் ஹவுசிய் பைனான்ஸ் கம்பெனி விமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள் மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(2)ன் கீழ் கீழ்க்கண்டை கடன்றார் (உரு அவர்கள் மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(2)ன் கீழ் கீழ்க்கண்ட கடன்தாரார்டிடின் அது வற்றில் கீழ்க்கண்ட கடன்தாரார்டிக்க அது அற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை அறிவிப்பு பெற்ற 60 நாட்களுக்குள் திரும்பச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேற்சொன்ன கடன்தாரர் (உள்) /உத்தரவாததாரர்(கள்) இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் எம்எச்சப்சிஎல் அழக்கு மேற்சொன்ன கடன்தாரர் கடன் ஒப்பந்தம் மற்றும் இதா ஆவணங்கள்) எழுத்தபூர்வமான ஒப்புக்கொண்டடி கீழக்குகுறிப்பிட்டுள்ள தொகை மற்றும் திரும்ப செலுத்தும் நாள் வணயில் ஆண்டில் இதா ஆவணங்கள்/எழுத்தபூர்வமான ஒப்புக்கொண்ட்டடி கீழக்குகுறிப்பிட்டுள்ள தொகை மற்றும் திரும்ப செலுத்தும் முற்புக்கள் மன்றும் அடியிக்கம்புக்குறதும் கடன் திரும்ப செலுத்துவதற்காக மற்றியன் கோக்குரார் (உன்) அதிக்கண்டும் அறிவிக்கப்புகிறது. கடனை திரும்ப செலுத்துவதற்காக மற்றிசானன் கடன்தாரர் (உன் கடன்தாரர் (கள்) உத்தரவாததரார்(கள்) ஆகியோர் கீழக்கண்ட ஈடு பெற்ற ஆஸ்திகளை எங்கசேப்பிசில் வசம் அடமானமாக வைத்துள்ளனர்.

வ. எண்	கடன்தாரர்/ உடன்கடன்தாரர்/ உத்தரவாததாரர் பெயர்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி	செலுத்த வேண்டிய மொத்த தொகை	ஈடுபெற்ற ஆல்திகள்/அசையா சொத்துக்கள் விவரம்	
1.	சிவா வடிவேல் கிருஷ்ணன் பானு Lan No, 11121074940	24 மார்ச், 21	24 மார்ச், 21 அன்று ரூ.15,50,508,03/—	கதவு எண். 4பி. டி. சர்வே எண். 1.521, பிளாக் எண். 25, வார்டு எண். 7, பிள்ளையார் கோவில் தெரு, கருமாபேட்டை, மஞ்சக்குப்பம் கிராமம். கடலூர் டவுன். தமிழ்நாடு. கடலூர் – 607 001, இத்தியா	
2.	மலா் S பெருமாள் சிவா கன்னியப்பன் Lan No. 11121078567	27 மார்ச், 21	25,03,2021 அன்று ரூ.5,29,508.93/-	8. சர்வே எண். 111 1 111 2 109 10 109 11a. கும்மல்தான் தெரு. ஸ்ரீஅருள்மிகு தேவநாதசுவாமி நகர். வழுதாவூர் கிராமம், கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு. விழுப்புரம் – 605 502, இந்தியா	
3,	ஹரிகிருஷ்ணன் ஜெயகாந்தி ஹரிகிருஷ்ணன் LAN No. 11121095073	27 மார்ச், 21	25,03,2021 அன்று ரூ.3,79,438,11/-	கதவு எண். 150, புதிய சர்வே எண். 3 2, பழைய சர்வே எண், 223 1, மாரியம்மன் கோவில் தெரு. ஓட்டேரி கிராமம், தெல்லிகுப்பம் சார் பதிவு அலுவலகம், தமிழ்நாடு, கடலூ 607 401, இத்தியா	
4.	விவேக் M முத்துகுமார் சிவகாமி சுப்பி ரமணியன் LAN No. 11110080451	27 மார்ச், 21	25,03,2021 அன்று ரூ.30,20,165,22/-	306 47, எஸ்1, பகுதி, சுப்ரீம் ஹோம்ஸ் புழல் கிராமம். ஒத்தவாடைத் தெரு. மாதவாம் தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர், தமிழ்நாடு, திருவள்ளூர் 600 066, இத்தியா	
5.	V C தியாகராஜன் திருவேணி T LAN No.11110084056	27 மார்ச், 21	25.03.2021 அன்று ரூ.6,45,737,94/-	163 10, 16310ஏ2, 10ஏ2, நடுகுத்தகை, ராமதாஸ்புரம் நகராட்சி எல்லை, தமிழ்நாடு திருவள்ளூர் – 602 024, இந்தியா,	
6.	அகிலா B பலராமன் R LAN No. 11110087079	27 மார்ச், 21	25.03.2021 அன்று ரூ.25,41,661.00/-	416 4, 416 4, தாம்பாம் தாலுக்கா, காஞ்சீபுரம் மாவட்டம், ஜெகே அவென்பு, பிஜசே அவென்பூ பெருங்களத்தூர் கிராமம், பெருங்களத்தூர் பஞ்சாயத்து எல்லை, தமிழ்தாடு காஞ்சீபுரம் 600 063, இத்தியா.	
7.	R கலையரசு G ரேகா LAN No. 11110091515	27 மார்ச், 21	25,03,2021 அன்று ரூ.10,30,798,12/-	317 1பி17 317 1பி17ஏ. ஏனாத்தூர் கிராமம், காஞ்சீபுரம் தாலுக்கா, காஞ்சீபுரம் மாவட்டம், தமிழ்நாடு, காஞ்சீபுரம் 631 561, இத்தியா	
8,	V C தியாகராஜன் திருவேணி T LAN No. 11220099384	27 மார்ச், 21	26,03,2021 அன்று ரூ.3,02,073,36/-	163 10 163 1092, நடுகுத்தகை கிராமம், ராமதாஸ்புரம், திருநின்றவூர், தமிழ்நாடு, திருவள்ளூர் – 602 024, இந்தியா.	
9.	கேசவன் கோவிந்தசாமி கீர்த்திகுமார் கேசவன் LAN No. 11114074869	27 மார்ச், 21	25.03.2021 அன்று ரூ.4.79,194.10/-	கதவு எண்.: 55. வந்தாதாங்கல், சர்வே எண். 321 1, கங்கை அம்மன் கோவில் தெரு வந்தாதாங்கல் கோவில் கிராமம், காட்பாடி, சார் பதிவு அலுவலகம் மற்றும் தாலுக்கா வேலூர், தமிழ்நாடு, வேலூர் 632 059, இந்தியா.	
10,	P சசிகலா D பொன் பாண்டியன் LAN No. 11114082296	27 மார்ச், 21	25,03,2021 அன்று ரூ.9,13,769,61/-	15 81, 17, 326 2 326 3ஏ 8 25 16, கங்காபுரம், ஆம்பூர் நகராட்சி, ஆம்பூர் தாலுக்கா, சார் பதிவு அலுவலகம், வேலூர் மாவட்டம், வேலூர், தமிழ்நாடு, வேலூர் – 635 802 இந்தியா,	

மேற்சொன்ன கடன்தாரர்கள் எம்எச்எப்சிஎல்-க்கு தொகையை செலுத்த தவறினால், சட்டப்பிரிவு 13(4) மற்றும் பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் மேற்சொன்ன ஈடுபெற்ற ஆஸ்திகள் மீது நடவடிக்கையை எம்எச்எப்சிஎல் மேற்கொள்ளும். அதற்காக ஏற்படும் செலவுகள் மற்றும் விளைவுகள் கடன்தாரர், உடன்கடன்தாரர்கள் மற்றும் உத்தரவாததாரர்களையே சாரும். மேற்சொன்ன கடன்தாரர், உடன்கடன்தாரர்கள் மற்றும் உத்தரவாததாரர்கள் மேற்சொன்ன சட்டப்படி மேற்சொன்ன ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்றல், குத்தகைக்கு விடுதல் போன்ற மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மேற்சொன்ன சட்டம் மற்றும் விதிகளை மீறினால் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படும்.

ு வதுகைப்படும். ஒப்பம்/– அங்கீகரிக்கப்பட்ட அதிகார் முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்டுக்கார

homefirst

ஹோம் பா்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் CIN:U65990MH2010PTC240703 இணையதளம்: homefirstindia.com தொலைபேசி எண்.: 180030008425

இமெயில் ஐடி: loanfirst@homefirstindia.com பிரிவு 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்பு

பிரிவு 13(2)ன் கழ சுகிரியம்பட்டுள்ள கடன்தாராகிய நீங்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தை அடமானம் கைழ் குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாராகிய நீங்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தை அடமானம் கைத்ததன் மூலம் கடனைப் பெற்றுள்ளீர்கள். மேலும் கடன் ஒப்பந்தத்திற்காக கடன்தாரர்இணை கடன்தாரர் உத்தரவு ததார் என நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த தவறியதன் விளைவாக, 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை சிரமை அமலாக்கச் சட்டத்தின் கீழ் (சுருக்கமாக SARFAES) சட்டம்) உங்கள் கடன் கண்க்கு 24/03/2021 அன்று செயல்படாத சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் ஆகிய நாங்கள், நீங்கள் வழங்கிய முகவரிக்கு SARFAES) சட்டத்தின் பிரிவு 13 (13) மற்றும் பிரிவு 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். மேற்சொன்ன அறிவிப்புகள் 01/04/2021 அன்று வழங்கப்பட்டது. உங்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு கடன்களை திரும்ப செலுத்துவதிலிருந்து நீங்கள் தவறிவிட்டீர்கள் என்று மேற்சொன்ன அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, SARFAESI சட்டத்தின் பிரிவு 13(2) மற்றும் கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 3(1)ன்படி அறிவிப்பு வழங்குவதற்காக தற்போதைய வெளியீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ŭ ,	~ -	
கணக்கு, கடன்தாரர்(கள்) மற்றும் உத்தரவாததாரர்(கள்) பெயர் மற்றும் முகவரி	சொத்தின் விவரங்கள்	கோரிக்கை அறிவிப்பின் படி 01–04–2021 அன்று பாக்கித் தொகை
கிருஷ்ணமூர்த்தி G & ஹேமலதா K	மனை எண் 3ஏ–ல் உள்ள வீடு, (வடக்குப் பக்கம்), எஸ்.எண்.440/5, TSLRன்படி புதிய டி.எஸ்.எண். 4/5. வார்டு எண்.D, பிளாக் எண் 17, வி.பி. நகர், திருமுல்லைவாயில் கிராமம், அம்பத்தூர் தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் சென்னை தமிழ்நாடு 600053	ளு. 26,16,777/ -
மோஹனா R, சுரேஷ் R & தனலட்சுமி R	மனை எண் 84-ல் உள்ள வீடு, எஸ்.எண். 140, ஜெயலட்சுமி நகர், எண். 15, பெத்தூர் கிராமம், வில்லிவாக்கம் கார்ப்பரேஷன் அம்பத்தூர் தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் சென்னை 600 118	ரூ. 6,91,992/-
காசி விஸ்வநாதன் C & அலமேலு K	மனை எண் 63-ல் உள்ள வீடு, 241/1, நேரு நகர் லேஅவுட், எஸ்.எண். 241/1 வெள்ளிவயல் சாவடி கிராமம், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர், தமிழ்நாடு 600103	ரு . 25,42,009/–
S. விமலநாதன்	ப்ளாட் எண். T4, பிளாக்–3, காம்பாக்ட் ஹோம்ஸ் வசந்தா, எண். 183, காரணைதாங்கல் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, காஞ்சீபுரம் 603102	ரு . 8,88,236/–
சங்கர் P & அமுதா சங்கர்	மனை எண். 3 (பகுதி)ல் உள்ள வீடு. எஸ்.எண். 191/2A1. 191/7, பட்டாப்படி எண்.7359, புதிய எஸ்.எண். 191/61, 192/7B, கிராம எண். 83, செங்குன்றம் கிராமம். செங்கல்பட்டு தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தமிழ்நாடு 603204	們. 11.85,744/-
சசிகலா D & தேவராஜ் G	மனை எண். 96ல் உள்ள வீடு. எஸ்.எண். 21/1, பகுதி மற்றும் எஸ். எண். 21/2பி2 பகுதி, மனிஷ் நகர், சேரத்துப்பாக்கம் கிராமம், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம், சென்னை தமிழ்நாடு 600 052	(5 . 7,98,256/–
சதீஷ் முதலியார் & சுசீலா நரசிம்மன் முதலியார்	ப்ளாட் எண். எஸ்.40, கட்டிடம்—II, மேகா–பேஸ்—1, சர்வே எண். 19—1ஏ. காரணைதாங்கல் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, காஞ்சீபுரம் மாவட்டம் 631604.	ரூ. 9,85,092 <i> </i> -
சிவகுமார் L	ப்ளாட் எண். ஜி.5, கட்டிடம்—III, மேகா, சர்வே எண். 19—1ஏ PT, காரணைதாங்கல் கிராமம், வைப்பூர் பஞ்சாயத்து, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, காஞ்சீபுரம் மாவட்டம் 631604.	ரூ. 10,16,922/-

துற்கு அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்த நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் கடன்தாரர்கள், அடமானதாரர்கள் மற்றும் உத்தரவாததாரர்களின் ஈடுபெற்ற சொத்துக்களை சுவாதீனம் எடுத்தல் உள்பட ஏதாவது அல்லது அனைத்து ஈடுபெற்ற சொத்துகளுக்கு எதிராக சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கையை ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிம்டெட் மேற்கொள்ளும். (1) குத்தகை உத்தரவாதாரர்களின் ஈடுபெற்ற சொத்துக்களை சுவாதீனம் எடுத்துக் கொள்ளும் உரிமை (2) குத்தகை, ஒதுக்கீடு அல்லது விற்பனை மற்றும் ஈடுபெற்ற சொத்துக்களை விடுவித்தல் மற்றும் உங்களால் மாற்றப்பட்ட ஈடுபெற்ற சொத்துக்கள் தொடர்பான அனைத்து உரிமைகள் கொண்டு ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டினால் ஈடுபெற்ற சொத்துக்களை மாற்றுதல் உள்பட ஈடுபெற்ற சொத்துக்களின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை டள்ளடக்கி நடவடிக்கை மேற்கொள்ள மேற்சொன்ன சட்டத்தின் கீழ் ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்திய விமிடெட்டிற்கு உரிமை உள்ளது.

லாய்வட்ட டிறகு உர்படை உர்வாது. மேற்கொள்ள சட்டப்பிரிவு 13(13)ன்படி, ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டின் முன் அனுமதியின்றி ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிட்டுள்ள எந்த ஒரு ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல் அல்லது இதர வகையில் வர்த்தகம் மேற்கொள்வதல் மூலம் (உங்கள் வணிகத்தின் சாதாரண போக்கைத் தவிர) மாற்றல் போன்றவற்றை மேற்கொள்ள உங்களுக்கு இதன் மூலம்

இடம்: சென்னை கையொப்பம்: அங்கீகரிக்கப்பட்ட அகிகார் தேதி: 06/04/2021 ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெ